

Transliteration–Telugu

**Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention
(including Telugu letters – Short e, Short o) -**

a A i I u U
R RR IR IRR
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k	kh	g	gh	n/G		
c	ch	j	jh	n/J		(jn – as in jnAna)
T	Th	D	Dh	N		
t	th	d	dh	n		
p	ph	b	bh	m		
y	r	l	L	v		
S	sh	s	h			

sundarEsvvaruni-SankarAbharaNaM

In the kRti ‘sundarESvaruni’ – rAga SankarAbharaNaM (Adi tALa), SrI tyAgarAja sings praises of Lord Siva at kOvUr.

- | | |
|----|---|
| P | sundarEsvaRuni jUci
surula jUDa manasu vaccunA |
| A | andamu gala vara kASiki samAnamaina
1gOpuram(a)ndu velayu mA (su) |
| C1 | caraNamulanu bangAru nUpuramulu
karamula rava kankaNa yugamulu SrI-
kara mukhamuna kastUri tilakamu
merayucun(u)NDu lAvaNyamu gala (su) |
| C2 | okacO brahm(A)di surulu
okacO nirjara vAra taruNulu
okacO tumburu nArad(A)dulu
okacO bhaktul(e)lla pADu (su) |
| C3 | ² rAja rAjuni ki celikAD(a)yina
rAja SEkhari nGopura nilayuni
rAjasa guNa rahituni ³ SrI tyAgA-
rAja pUjituni rajata gir(I)Suni (su) |

Gist

After having beheld the Lord sundarEsvara (name of Lord Siva at kOvUr), would one's mind like to look at the celestials?

After having beheld our charming Lord sundarESvara –
 who sports digit of moon on the head,
 the intimate friend of kubEra,
 abiding in the beautiful town of kOvUr - equivalent to the sacred kASI,
 the Lord bereft of the quality of passion or action,
 the Great Lord worshipped by this tyAgarAja,

the Lord of snow mountain,
 resplendent with -
 golden anklets in the holy feet,
 pair of diamond bracelets in the hands,
 musk tilaka on the prosperity causing face,

as -
 brahmA and other celestials on one side,
 celestial dancing girls on another side,
 celestial musician tumburu, sage nArada and others on yet another side,
 all the devotees still yet on another side,
 are singing in praise of the Lord -

would one's mind like to look at the celestials?

Word-by-word Meaning

P After having beheld (jUci) the Lord sundarESvara (sundarESvaruni) (name of Lord Siva at kOvUr), would one's mind (manasu) like (vaccunA) (literally come) to look at (jUDA) the celestials (surula)?

A After having beheld our (mA) Lord sundarESvara,
 shining (velayu) in (andu) the beautiful (andamu gala) town of kOvUr (gOpuramu) (gOpuramandu) which is equivalent (samAnamaina) to the sacred (vara) kASi (kASiki),
 would one's mind like to look at the celestials?

C1 After having beheld the charming (lAvaNyamu gala) Lord sundarESvara who is (uNDu) resplendent (merayucunu) (merayucunuNDu) with -
 golden (bangAru) anklets (nUpuramulu) in the holy feet (caraNamulanu),
 pair (yugamulu) of diamond (rava) bracelets (kankaNa) in the hands (karamula), and
 musk (kastUri) (auspicious mark on the forehead) tilaka (tilakamu) on the prosperity (SrI) causing (kara) face (mukhamuna),
 would one's mind like to look at the celestials?

C2 After having beheld the Lord sundarESvara as -
 brahmA and other (Adi) (brahmAdi) celestials (surulu) on the one side (okacO),
 the celestial (nirjara) (literally non-ageing) dancing (vAra) girls (taruNulu) on another side (okacO),
 the celestial musician tumburu, sage nArada and others (Adulu) (nAradAdulu) yet on another side (okacO), and
 all (ella) the devotees (bhaktulu) (bhaktulella) still on yet another side (okacO),
 are singing (pADu) in praise of the Lord, would one's mind like to look at the celestials?

C3 After having beheld the Lord sundarESvara -
 the Lord who sports digit of moon (rAja) on the head (SEkhara) (SEkharuni) who is (ayina) the intimate friend (celikADu) (celikADayina) of kubEra (rAja rAja) (rAjuni), the Lord abiding (nilayuni) in the town of kOvUr (gOpura),

the Lord bereft (rahituni) of the quality (guNa) of passion or action (rAjasa), the Great (SrI) Lord worshipped (pUjituni) by this tyAgarAja, the Lord (ISuni) of snow (rajata) (literally silver) mountain (giri) (girISuni), would one's mind like to look at the celestials?

Notes –

Variations –

³ – SrI tyAgarAja – tyAgarAja.

References –

¹ - gOpura – Refers to kOvur near Chennai. For sthala purANA –
<http://dharsanam.blogspot.com/2008/04/kovur-sri-sundhareswarar.html>

Comments -

² – rAja rAjuniki –In the books, this word has been taken to mean 'kubEra'. Though, it may be true, there is no direct linkage to the word to indicate this meaning. As per Monier's Sanskrit Dictionary, 'mahArAja', among others, also means 'kubEra'. May be, this has been modified by SrI tyAgarAja as 'rAja rAja'.

Devanagari

प. सुन्दरेश्वरुनि जूचि

सुरुल जूड मनसु वञ्चुना

अ. अन्दमु गल वर काशिकि समानमैन

गोपुर(म)न्दु वेलयु मा (सु)

च1. चरणमुलनु बङ्गरु नूपुरमुलु

करमुल रव कंकण युगमुलु श्री-

कर मुखमुन कस्तूरि तिलकमु

मेरयुचु(नु)ण्डु लावण्यमु गल (सु)

च2. ओकचो ब्र(ह्मा)दि सुरुलु

ओकचो निर्जर वार तरुणुलु

ओकचो तुम्बुरु नार(दा)दुलु

ओकचो भक्तु(ले)ल पाङ्डु (सु)

च3. राज राजुनिकि चेलिका(ड)यिन

राज शेखरुनि गोपुर निलयुनि

राजस गुण रहितुनि श्री त्याग-

राज पूजितुनि रजत गि(री)शुनि (सु)

English with Special Characters

pa. sundarēśvaruni jūci

surula jūḍa manasu vaccunā
 a. andamu gala vara kāśiki samānamaina
 gōpura(ma)ndu velayu mā (su)
 ca1. caraṇamulanu baṅgāru nūpuramulu
 karamula rava kañkaṇa yugamulu śrī-
 kara mukhamuna kastūri tilakamu
 merayucu(nu)ṇḍu lāvaṇyamu gala (su)
 ca2. okacō bra(hmā)di surulu
 okacō nirjara vāra taruṇulu
 okacō tumburu nāra(dā)dulu
 okacō bhaktu(le)lla pāḍu (su)
 ca3. rāja rājuniki celikā(ḍa)yina
 rāja śēkharuni gōpura nilayuni
 rājasa guṇa rahituni śrī tyāga-
 rāja pūjituni rajata gi(rī)suni (su)

Telugu

ప. సున్నరేశ్వరుని జూచి
 సురుల జూడ మనసు వచ్చునా
 అ. అన్నము గల వర కాశికి సమానమైన
 గోపురమున్న వెలయు మా (సు)
 చ1. చరణములను బజ్గారు నూపురములు
 కరముల రవ కంకణ యుగములు శ్రీ-
 కర ముఖమున కస్తూరి తిలకము
 మెరయుచు(సు)ఛు లావణ్యము గల (సు)
 చ2. ఒకచో బ్రు(హ్యు)ది సురులు
 ఒకచో నిర్జ వార తరుణులు
 ఒకచో తుమ్మురు నార(దా)దులు
 ఒకచో భక్తు(లె)ల్ల పాడు (సు)
 చ3. రాజ రాజునికి చెలికా(డ)యిన

ராஜ ஶீலருனி ரீப்புர நிலயுனி
 ராஜங் ருட ரஹாதுனி ஸ்ரீ த்யாக-
 ராஜ பூஜைதுனி ரஜத் ரி(ரி)ஸுனி (ஸு)

Tamil

- ப. ஸாந்த³ரே ஸ்வருணி ஜூட்சி
 ஸாருல ஜூட்ட³ மனஸா வச்சனா
- அ. அந்த³மு கூல வர காவிகி ஸமானமைன
 கோபுரம்)ந்து³ வெலடு மா (ஸா)
- ச1. சரணமுலனு பங்கா³ரு நூபுரமுலு
 கரமுல ரவ கங்கண யுக³முலு ஸ்ரீ-
 கர முக²முன கஸ்தூரி திலகமு
 மெரடுக(னு)ண்டு³ லாவண்யமு கூல (ஸா)
- ச2. ஒக்சோ ப்ரெஹ்மா)தி³ ஸாருலு
 ஒக்சோ நிர்ஜூர வார தருணுலு
 ஒக்சோ தும்ப³ரு நார(தா³)து³லு
 ஒக்சோ ப⁴க்து(லெ)ல்ல பாடு³ (ஸா)
- ச3. ராஜ் ராஜூனிகி செவிகா(ட³)பின்
 ராஜ் ஸேக²ருணி கோபுர நிலடு
 ராஜஸ கு³ண ரஹிதுனி ஸ்ரீ த்யாக³-
 ராஜ் பூஜிதுனி ரஜத் கிழ(ரி)ஸுனி (ஸா)

சுந்தரேசனைக் கண்டபின்
 வானோரைக் காண மனது வருமோ?

எழிலுடைத்த, புனித காசிக்கு ஈடான,
 கோபுரத்தினில் ஓளிரும் எமது
 சுந்தரேசனைக் கண்டபின்
 வானோரைக் காண மனது வருமோ?

- திருவடிகளிற் பொற்சிலம்புகளும்,
 கரங்களில் வைர கங்கணச் சோடும், செழிப்பு
 அருளும் முகத்தினில் கத்தூரித் திலகமும்
 மிளிர்ந்துகொண்டிருக்கும், எழிலுடைத்த
 சுந்தரேசனைக் கண்டபின்
 வானோரைக் காண மனது வருமோ?
- ஓரு பக்கம் பிரமன் முதலான சுராக்களும்,
 ஓரு பக்கம் மூப்பற்றோரின் நடன மங்கையரும்,
 ஓரு பக்கம் தும்புரு, நாரதாதியரும்,
 ஓரு பக்கம் தொண்டர்கள் யாவரும் பாடும்
 சுந்தரேசனைக் கண்டபின்
 வானோரைக் காண மனது வருமோ?
- குபோனுக்கு நெருங்கிய நண்பனாகிய,

பிறையனிவோனை, கோபுரத்தினில் நிலைபெற்றோனை,
இராசத் குணமற்றோனை,
தியாகராசன் தொழும் மேலோனை, பனிமலை யீசனை,
சுந்தரேசனைக் கண்டபின்
வானோரைக் காண மனது வருமோ?

சுந்தரேசன் - கோஹூர் சிவனின் பெயர்
கோபுரம் - இன்றைய கோஹூர்
ஸுப்பற்றோர் - வானோர்
பனிமலையீசன் - சிவன்

Kannada

ப. ஸுந்தரீஷ்வரனி ஜாசீ

ஸுருல ஜாத முன்ஸு வசூங்நா

அ. அந்தமு ஗ல வர காதிக ஸ்வாநமீன

கோபுர(ம)ஸ்தூ வெலயு மா (ஸ)

ஒ. ஜர்ணமூலனு பஜாரு நொபுரமூலு

கர்மூல ரவ கெங்கன யுகமூலு தீ-

கர முஹமூன க்ஷேத்ரி திலகமூ

வீரயுசு(ஸ)ஸ்தூ லாவண்யமு ஗ல (ஸ)

ஒ. உக்ஜீரை பு(காஷ)டி ஸுருலு

உக்ஜீரை நிரூர வார தெருஸுலு

உக்ஜீரை துமூரு நார(ா)டுலு

உக்ஜீரை ஭க்டு(லீ)ல் பாடு (ஸ)

ஒ. ராஜ ராஜநிகி ஜீலிகா(தீ)யின

ராஜ ஶீலருனி கோபுர நிலயுனி

ராஜஸ் ஸுந ரங்குனி தீ தூர்-

ராஜ பூசிதுனி ரஜத் தி(ரி)துனி (ஸ)

Malayalam

ப. ஸுந்தரேஸராமனி ஜூஷி

ஸுருல ஜூய மங்கூ வசூங்நா

அ. அந்தமு கல வர காஶிகி ஸமாநமெமன

- গোপুৰ(ম)ও বেলয়ু মা (সু)
- চ1. পৱনমুলানু বেংশাৰু নৃপুৰমুলু
কৰমুল রব কংকণ যুগমুলু শ্রী-
কৰ মুৰমুন কস্তুৰি তিলকমু
মেৰযুচু(নু)লেঁয়ু লাৱণ্যমু গল (সু)
- চ2. ওকচো খে(হো)তি সুরুলু
ওকচো নিৰ্জন বাৰ তৰুণুলু
ওকচো তুম্বুৰু নাৰ(ডা)ভুলু
ওকচো ভেটু(লে)লু পাডু (সু)
- চ3. রাজ রাজুনিকি চেলিকা(য)যিন
রাজ শেবৰুনি শেৱুৰ নিৱযুনি
রাজস গুণ হণিতুনি শ্রী ত্যাগ-
রাজ পুজিৰুনি রজত শি(ৰী)শুনি (সু)

Assamese

প. সুন্দৰেশ্বৰনি জূচি

সুৰুল জূড় মনসু রচুনা

অ. অন্দমু গল রব কাশিকি সমানমেন

গোপুৰ(ম)ন্দু রেলযু মা (সু)

চ1. চৰণমুলনু বঙাৰু নূপুৰমুলু

কৰমুল বৰ কংকণ যুগমুলু শ্রী-

কৰ মুখমুন কস্তুৰি তিলকমু

মেৰযুচু(নু)ভু লাৱণ্যমু গল (সু)

চ2. ওকচো খ(ক্ষা)দি সুৰুলু

ওকচো নিৰ্জন বাৰ তৰুণুলু

ওকচো তুম্বুৰু নাৰ(ডা)দুলু

ওকচো ভক্তু(লে)লু পাডু (সু)

চ3. ৰাজ ৰাজুনিকি চেলিকা(ড)যিন

ৰাজ শেখৰনি গোপুৰ নিলযুনি

ৰাজস গুণ ৰহিতুনি শ্রী আংগ-

ৰাজ পূজিতুনি রজত শি(ৰী)শুনি (সু)

Bengali

প. সুন্দরেশ্বরুনি জূচি

সুরুল জূড় মনসু বছুনা

অ. অন্দমু গল বর কাশিকি সমানমৈন

গোপুর(ম)ন্দু বেলয়ু মা (সু)

চ১. চরণমুলনু বঙ্গারু নূপুরমুলু

করমুল রব কংকণ যুগমুলু শ্রী-

কর মুখমুন কঙ্গুরি তিলকমু

মেরয়ুচ(নু)ঙু লাবণ্যমু গল (সু)

চ২. ওকচো ব(ক্ষা)দি সুরুলু

ওকচো নির্জর বার তরণুলু

ওকচো তুম্বুর নার(দা)দুলু

ওকচো ভঙ্গু(লে)ল্ল পাডু (সু)

চ৩. রাজ রাজুনিকি চেলিকা(ড)য়িন

রাজ শেখরুনি গোপুর নিলয়ুনি

রাজস শুণ রহিতুনি শ্রী আগ-

রাজ পূজিতুনি রজত গি(রী)শ্বনি (সু)

Gujarati

પ. સુંદરેશ્વરુનિ જૂચિ

સુરુલ જૂડ મનસુ વચ્ચુના

અ. અંદમુ ગલ વર કાશિકિ સમાનમૈન

ગોપુર(મ)ન્દુ વેલયુ મા (સુ)

ચ૧. ચરણમુલનુ બદ્ગારુ નૂપુરમુલુ

કરમુલ રવ કંકણ યુગમુલુ શ્રી-

કર મુખમુન કસ્તૂરિ તિલકમુ

મેરયુચ(નુ)ઙુ લાવણ્યમુ ગલ (સુ)

ચ૨. ઓકચો બ્રહ્મા(દિ) સુરુલુ

ઓકચો નિર્જર વાર તરાણુલુ
ઓકચો તુમબુલા નાર(દા)દુલુ
ઓકચો ભકતુ(લે)લ્લ પાડુ (સુ)

ચ ૩. રાજ રાજુનિકિ ચેલિકા(દ)યિન
રાજ શૈખલનિ ગોપુર નિલયુનિ
રાજસ ગુણ રહિતુનિ શ્રી ત્યાગ-
રાજ પૂજિતુનિ રજત તિ(રી)શુનિ (સુ)

Oriya

ପାଦ ସୁନ୍ଦରେଶ୍ଵରୁନି କୁଟି

ସୁରୂଳ କୁଡ଼ ମନସ୍ବ ଅଛୁନା

ଆ ଅଦମ୍ବ ଗଲ ଅର କାଶିକି ସମାନମୌନ

ଗୋପୁର(ମ)ରୁ ଷେଳଦ୍ଵୀ ମା (ସୁ)

ଚ ୧. ଚରଣମୂଳନ୍ତି ବଜ୍ଞାରୁ ନୃପୁରମୂଳୁ

କରମୂଳ ରଙ୍ଗ କଂକଣ ଘୁଗମୂଳୁ ଶ୍ରୀ-

କର ମୁଖମୂନ କଷ୍ଟୁର ତିଲକମୁ

ମେରଦ୍ଵୀରୁ(ନ୍ଦ୍ର)ଶ୍ରୀ ଲାଙ୍ଘଣ୍ୟମୁ ଗଲ (ସୁ)

ଚ ୨. ଓକରୋ ବ୍ରହ୍ମା(ଦି) ସୁରୂଳୁ

ଓକରୋ ନିର୍ଜର ଖାର ତରୁଣୀଲୁ

ଓକରୋ ତୁମ୍ଭୁରୁ ନାର(ଦା)ଦୁଲୁ

ଓକରୋ ଭକ୍ତୁ(ଲେ)ଲ୍ଲ ପାଡୁ (ସୁ)

ଚ ୩. ରାଜ ରାଜୁନିକି ଚେଲିକା(ତ)ଯିନ

ରାଜ ଶେଖରୁନି ଗୋପୁର ନିଲଯୁନି

ରାଜସ ଗୁଣ ରହିତୁନି ଶ୍ରୀ ତ୍ୟାଗ-

ରାଜ ପୂଜିତୁନି ରଜତ ତି(ରୀ)ଶୁନି (ସୁ)

Punjabi

ਪ. સુનદરેસૂરનિં જુચિ

સુરલ જુડ મનસુ વੱચુના

ਅ. ਅਨਦਮੁ ਗਲ ਵਰ ਕਾਸ਼ਿਕ ਸਮਾਨਸੈਨ

ਰੋਪੁਰ(ਮ)ਨਦੁ ਵੇਲਯੁ ਮਾ (ਸੁ)

ਚ੧. ਚਰਣਮੁਲਨੁ ਬਛਗਾਰੁ ਨੂਪੁਰਮੁਲੁ

ਕਰਮੁਲ ਰਵ ਕੰਕਣ ਯੁਗਮੁਲੁ ਸ਼੍ਰੀ-

ਕਰ ਮੁਖਮੁਨ ਕਸਤੂਰਿ ਤਿਲਕਮੁ

ਮੇਰਯੁਚੁ(ਨ)ਲੱਭ ਲਾਵਲਜਮੁ ਗਲ (ਸੁ)

ਚ੨. ਓਕਰੋ ਥ੍ਰੀ(ਹਮਾ)ਦਿ ਸੁਰਲੁ

ਓਕਰੋ ਨਿਰਜਰ ਵਾਰ ਤਰੁਣੁਲੁ

ਓਕਰੋ ਤੁਮਬੁਰੁ ਨਾਰ(ਦਾ)ਦੁਲੁ

ਓਕਰੋ ਭਕਤੁ(ਲੇ)ਲਲ ਪਾਡੁ (ਸੁ)

ਚ੩. ਰਾਜ ਰਾਜੁਨਿਕਿ ਚੇਲਿਕਾ(ਡ)ਯਿਨ

ਰਾਜ ਸ਼ੇਖਰੁਨਿ ਰੋਪੁਰ ਨਿਲਯੁਨਿ

ਰਾਜਸ ਗੁਣ ਰਹਿਤੁਨਿ ਸ਼੍ਰੀ ਤਜਾਗ-

ਰਾਜ ਪੁਜਿਤੁਨਿ ਰਜਤ ਗਿ(ਰੀ)ਸ਼ੁਨਿ (ਸੁ)